

Embassy of the United States of America

Colombo

## PRESS RELEASE

Public Affairs Section

Tel: +94 (1) 249-8100 • Fax: +94 (1) 244-9070

Email: [ShenJY@state.gov](mailto:ShenJY@state.gov) • <http://lk.usembassy.gov>

Release no. 20161004T

### அமெரிக்காவின் 2018 பல்வகைமை விசா லொத்தர் ஆரம்பமாகியுள்ளது

ஓக்டோபர் 04, 2016: 2018ஆம் ஆண்டிற்கான பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்தனை அறிவிப்பதில் அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகின்றது. கிறீன் கார்ட் லொத்தர் என்றும் இது அழைக்கப்படுகின்றது. இந்த திட்டம் ஓக்டோபர் நான்காம் திகதி 2016 முதல் நவம்பர் 7ஆம் திகதி 2016 வரை இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்காக திறந்திருக்கும். பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் எழுந்தமான விதத்தில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் அமெரிக்க விசாவிற்கு நேர்முகத் தேர்விற்கு உள்ளாவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இணையத்தளம் மூலமாக 2016ஆம் ஆண்டு பதிவு செய்து வெற்றியாளர்கள் 2017ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வின் பின் 2018ஆம் ஆண்டு கிறீன்கார்ட் கிடைப்பதானேவே இந்நிகழ்ச்சி "2018ஆம் ஆண்டுக்கான லொத்தர்" என அழைக்கப்படுகின்றது.

### கருத்தில்கொள்ளவேண்டிய சில பரிந்துரைகள்

- லொத்தரிற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் ஓக்டோபர் 4 2016 முதல் நவம்பர் 7 2016 வரை திறந்திருக்கும்.
- தகுதிபெற்ற நாடுகளின் பிரஜைகள் இந்த லொத்தரிற்கு விண்ணப்பிக்கலாம் - இலங்கையும் மாலைதீவும் தகுதிபெற்றுள்ளன.
- விண்ணப்பதாரிகள் ஒரு முறை மாத்திரமே விண்ணப்பிக்கலாம். பலமுறை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- பல்வகைமை விசா சீட்டிழுப்பு நிகழ்ச்சி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையை விண்ணப்பதாரிகள் பெற்றிருக்கவேண்டும்.
- விண்ணப்பங்கள் உறுதிசெய்யப்பட்ட இலக்கத்தை விண்ணப்பதாரிகள் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்களா என ஆராய்வதற்கு அது தேவைப்படும்
- இணைய விண்ணப்பம் என்பது முற்றுமுழுதாக இலவசமானது. மோசடிகள், அமெரிக்க

அரசாங்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கும் நபர்கள், நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக தெரிவிப்பவர்கள் குறித்து அவதானமாகயிருக்கவும், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் மூன்றாம் தரப்பொன்றின் உதவி அவசியமில்லை.

தயவு செய்து இந்த திட்டம் குறித்து மேலதிகமாக அறிந்து கொள்வதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்திற்கு செல்லவும் <https://lk.usembassy.gov/visas/immigrant-visas/diversity-visa/> விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் முழுமையான அறிவுறுத்தல்கள் இங்கு ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றது. லொத்தரிற்கு விண்ணப்பிப்பதற்காக செல்லவும் [www.dvlottery.state.gov](http://www.dvlottery.state.gov).

### அறிவித்தல்கள் மற்றும் அடுத்த கட்டம்

மே மாதம் 2017 ஆரம்பத்தில் உள்ள நுழைபவர் நிலை பக்கத்திற்கு சென்று [www.dvlottery.state.gov](http://www.dvlottery.state.gov) நீங்கள் - தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை உறுதிசெய்ய முடியும், தெரிவு செய்யப்பட்டவர்கள் மேலதிக தகவல்களை சமர்ப்பிக்குமாறு கோரப்படுவார்கள். மேலும் அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நுழைபவர் நிலை பக்கத்திற்கு செல்லும்போது அவர்கள் நேர்முகத்தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்த அறிவித்தலை காணலாம். நேர்முகத்தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க தூதரகத்தின் அதிகாரியொருவரால் தெரிவுசெய்யப்பட்டவர் நேர்முகத்தேர்வினை எதிர்கொள்ள வேண்டும், அவரே நீங்கள் விசா பெறுவதற்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பார், மருத்துவ மற்றும் பொலிஸாரின் அறிக்கைகளும், அமெரிக்க தூதரகத்தின் விசா கட்டணத்திற்கான கட்டணமும் தேவைப்படும்.

###